1971 டிசம்பர் 16]

தமிழ்நாட்டில் ரொட்டித் தொழிற்சாலே

* 466 வினு—திரு. மா. பா. சாரதி : மாண்புமிகு உணவு-வருவாய்த்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாட்டில் அரசுத் துறையில் ரொட்டி செய்யும் தொழிற்சாலே நிறுவப்பட்டுள்ளதா ?

(இ) ஆம் எனில், அது லாபகரமாக இயங்குகின்றதா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) மாடர்ன் பேக்கரிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தால் ரொட்டித் தொழிற்சாலே ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது பொதுத்துறையில் இந்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிறுவனமாகும்.

(இ) இத்தொழிற்சாலே மாநில அரசு அதிகார வரம்பின் கீழ் இல்லாத காரணத்தால் இத்தகவல் கொடுக்கப்படவில்லே.

THIRU K. M. SUBRAMANIAM : Sir, are the Government aware that the starting of such mass bread-producing factories have resulted in the closure of small bread-producing factories and the consequent unemployment?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இது மத்திய அரசால் துவக்கப்பட்ட ஒரு தொழிற்சாலே. சிறிய ரொட்டித் தொழிற்சாலே இதனுல் பாதிக்கப்படுகிறது என்று சொல்வது பொருத்தமானதல்ல. இந்தத் தொழிற்சாலேயே முழு அளவில் வேலே செய்யவில்லே. இந்தத் தொழிற்சாலே கூட நஷ்டத்தில்தான் வேலே செய்து கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு

* 467 வினு—திரு. என் சிட்டப்பா : மாண்புமிகு உணவு-வருவாய்த்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுவுக்கு விடையளிப்பாரா—

நில உச்சவரம்பை மேலும் குறைக்க வேண்டும் என்று டில்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டுத் துணைக்குழு தமிழ்நாடு அரசிடம் வற்புறுத்தியதா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : நிலச்சீர்திருத்தம் குறித்து 1970 செப்டம்பரில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில், நிலவுடைமை மேல் வரம்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் மத்திய நிலச்சீர்திருத்தக் குழுவின் ஆலோசனைக்கு விடவேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. குழுவின் கூட்டம் 16-4-1971, 3-8-1971 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இக்குழு, பிற பரிவுரைகளுடன் பின் வரும் பரிவுரைகளே அளித்துள்ளது. அவையாவன : ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நிலவுடைமை மேல் வரம்பு, ஆண்டு முழுவதும் பாசன வசதிபெற்ற நிலமெனில், அல்லது, ஆண்டுக்கு இருபோகம் விளேயக்கூடிய பாசன வசதிபெற்ற நிலமெனில் 10 முதல் 18 எக்கர்களுக்குள் வரையறுக்கப்படலாம்; புன்செய் நிலங்களேப் பொறுத்த வரையில்

கூட ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வரையறுக்கப்படும் முழு நிலவுடைமைமேல் வரம்பு 54 ஏக்கருக்கு மேற்படக் கூடாது. இக்கருத்து இவ்வாசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. என். கிட்டப்பா : தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 15 ஏக்கர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்திலாவது இதை விடக் குறைவாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவிக்க இயலுமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : மற்ற மாநிலங்களைப் பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை. தமிழ் நாட்டில் 15 ஸ்டாண்டேர்ட் ஏக்கர் என்று நிர்ணயித்திருக்கிறோம்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறார்கள். அடுத்த மாநிலங்கள் பற்றிய கேள்விகளுக்கு தகவல் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, திரும்பத் திரும்ப அதைப் பற்றிக் கேட்பது என்பதில் அர்த்தம் இல்லை.

திரு. ஆ. கு. சுப்பையா : குடும்பத்தை யூனிட்டாக வைத்துக் கொண்டு உச்சவரம்பு நிர்ணயம் செய்யவேண்டுமென்று முதல் அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு எடுத்திருக்கிறார்கள். அதையொட்டி நம் மாநிலத்திலும் 15 ஸ்டான்டேர்ட் ஏக்கர் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை குடும்பம் ஒன்றுக்கு 15 ஸ்டான்டேர்ட் ஏக்கர் என்று அரசாங்கம் நிர்ணயம் செய்து அச்சட்டத்தைத் திருத்துவதற்கு யோசிக்குமா?

மாண்புமிகு திரு ப. உ. சண்முகம் : சிறிய அளவில்தான் முதல் அமைச்சர்கள் மாநாடு போடப்பட்டது. முதலமைச்சர்களின் முழு அளவு மாநாட்டில் எடுத்து விவாதிக்கப்பட்ட பிறகுதான் அதுபற்றி எடுத்துரைக்கப்படும்.

திரு. சீ. க. வடிவேலு : தமிழ்நாடு அரசு 15 ஸ்டான்டேர்ட் ஏக்கர் என்று வரம்பு கட்டியபிறகு எவ்வளவு லட்சம் ஏக்கர் மிச்சம் ஏற்பட்டிருக்கிறது?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : நில உச்சவரம்புச் சட்டம் செல்லுபடியாகும் என்று சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இப்போது 15 ஸ்டான்டேர்ட் ஏக்கராகக் குறைத்திருக்கிறோம். விவரங்கள் அதன் மீது கிடைக்கவில்லை.

திரு. நா. வீராசாமி : டெல்லியில் கூடிய அந்த மாநாட்டில் ரிசர்வ் பாங்க் ரெப்ரஸென்டேட்டிவ் யாராவது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்களா ? 15 ஸ்டான்டேர்ட் ஏக்கருக்குக் கீழே நிலம் என்று செய்தால் ட்ராக்டர்கள் போன்ற கருவிகள் வழங்க கடன் கொடுத்தால் வசதியாக இருக்காது என்ற கருத்து சொல்லப்பட்டதா ?

1971 டிசம்பர் 16]

மாண்புமிகு திரு ப. உ. சண்முகம் : டெல்லியில் கூடிய மாநாடு முழு அளவிலான முதல் அமைச்சர்கள் மாநாடு அல்ல. இந்தியா விலுள்ள முதல் அமைச்சர்களில் ஐந்து முதல் அமைச்சர்களைக் கொண்ட குழுவை நியமித்து நிலச் சீர்திருத்தச் சட்டம் பற்றி விவாதிக்கக்கூடினார்கள். வேறு முதல் அமைச்சர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.

திரு. ஜே. ஜேம்ஸ் : டெல்லியில் கூடிய மாநாட்டில் நகர சொத்துக்கு உச்சவரம்பு விதிப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப் பட்டதா? நகர சொத்து உச்சவரம்பு சம்பந்தமாக இந்த அரசின் கொள்கை என்ன என்பதை அறியலாமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : மூலக் கேள்வி நில உச்ச வரம்பு பற்றியது.

High Power Committee on Land Reforms

* 468. *Q.*—THIRU K. T. K. THANGAMANI : Will the Hon. the Minister for Food and Revenue be pleased to state :

(*a*) whether the High Power Committee set up to advise the Government on Land Reforms has concluded its deliberations; and

(*b*) if not, the approximate time that will be taken for the purpose?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) இல்லை.

(இ) அந்தக் காரியத்திற்காக கால வரையறையொன்றும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆலோசனை கூறும் ஒரு குழுவாக நிலச் சீர்திருத்த உயர் அதிகாரக் குழு இயங்கி வருகிறது. அரசுக்குத் தொடர்ந்து அக்குழு நிலச்சீர்திருத்தம் சம்பந்தமாக ஆலோசனைக் கூறும்.

திரு. கே. டி. கே. தங்கமணி : நிலச்சீர்திருத்தத்திற்கான இந்த உயர்மட்டக் குழு இருக்கிறதே அது எப்போது கூடும் என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இந்தச் சனிக்கிழமை கூடுவதாக இருக்கிறது.

திருமதி த. ந. அனந்தநாயகி : இந்தக் கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் யார் யார் என்பதைத் தெரிவிப்பார்களா ? எக்ஸெம்ஷன்ஸ் சில இருக்கின்றன நம் லான்ட் ஸீலிங் ஆக்டில். அவற்றையெல்லாம் எடுப்பதற்கு நடவடிக்கைகள் அல்லது சிபார்சுகள் ஏதாவது இந்தக் கமிட்டி செய்திருக்கிறதா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : எற்கனவே இந்தக் கமிட்டி செய்த சிபார்சின் பேரில் கரும்புத் தோட்டங்களுக்கு விலக்கு அளித்தோம். அதேபோல் கிரேஸிங் லான்ட்ஸ் ஐம்பது ஏக்கர் வரை வைத்திருந்தால் விலக்கு அளிக்கவேண்டும் என்று இருந்ததை, அந்த விலக்கை ரத்து செய்துவிட்டோம்.